



Balu Saravana Sarma

Prohithar – Astrologer

No9, 4th street, Kalyan Nagar, Tambaram West, Chennai 45, INDIA. Ph: +91 44 2226 1742, Cell: +91 98403 69677

Email: prohithar@gmail.com

Web: www.prohithar.com

காரடையான் நோன் பு 2011

காருடையான் நோன் பு நேரம் (வாக்கியப்படி - தமிழக கால அளவு)

சூரியன் நிராயண முறையில் மீன ராசியில் பிரவேசிக்கும் காலமே பங்குனி மாத பிறப்பாகும். மாசி மாத முடிவும் பங்குனி மாத துவக்கமும் உள்ள காலத்தில் இந்த நோன் பு கடைபிடிக்கப்படுகிறது

14.3.2010 ஞாயிறு	:	இரவு 8:30 மணிக்கு மேல் 9:30 மணி முன் னர்
15.3.2011 செவ்வாய்	:	அதிகாலை 3:00 மணி முதல் 4:40 மணி முன் னர்
14.3.2012 புதன்	:	காலை 10:04 மணி அளவில் பங்குனி மாதம் பிறப்பு அதற்கு முன் னர் 9 மணி மேல் 9:30 மணி முன் னர் நன்று
14.3.2013 வியாழன்	:	மாலை 4:13 மணி அளவில் பங்குனி மாத பிறப்பு 3 மணி க்கு மேல் 4 மணி முன் னர் நன்று

- வரூசி வாக்கிய கண்ணமுறை- கணிப்பு: பாலு. சரவண சர்மா

சூரியன் மீனராசியில் சித்தாந்தப்படி பிரவேசிக்கும் காலம்



■ திருக்கணிதம்:

15.3.2011 செவ்வாய் கிழமை அதிகாலை 4:33 அளவில் சூரியன் மீனராசியில் பிரவேசிக்கிறார்

■ சூரிய சித்தாந்தம்:

15.3.2011 செவ்வாய் கிழமை அதிகாலை 6:01 அளவில் சூரியன் மீனராசியில் பிரவேசிக்கிறார்

■ வரூசிவாக்கியம்:

15.3.2011 செவ்வாய் கிழமை அதிகாலை 3:50 அளவில் சூரியன் மீனராசியில் பிரவேசிக்கிறார்

வருகின்ற 15.3.2011 அதிகாலை 3.30 மணிக்கு மேல் 4:40 முன் னர் காரடையான் நோன் பு வழிபடுதல் மிகநன்று

“அதிகாலை என்பதால் சுமங்கலிகள் வருகை தருவது நடைமுறையில் இயலாது. எனவே முன்னாள் 14.3.2011

திங்கள் இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்கு முன் னர் காருடையான் நோன் பு வழிபடலாம்”

வடக்கே சத்தியவான் சாவித்திரி நோன் பு என்றும் தெற்கே மாசியும் பங்குனி சேர்ந்த நோன் பு என்றும் அழைப்பதுண்டு. மாதங்கள் மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளை அதாவது மாசி கடைசி நாளின் கடைப்பகுதியும் பங்குனி முதல் நாள் ஆரம்பமும் சந்திக்கும் வேளையாகும்.

சாவித்திரி தனது மணாளனின் உயிரைக்கவர்ந்து சென்ற எமனின் பின் தொடர்ந்து தன்னுடைய பதிபக்தியின் மகிமையாலும் வாக்கு சாதூர்யத்தினாலும் மீளவும் கணவனுடைய உயிரை பெற்றுத் தக்கவைத்துக் கொண்டு மேலும் நீண்ட நாள் வாழ்ந்ததாக புராணம் பேசுகின்றது. கணவனின் உயிரைமீளவும் பெற்று வெற்றி பெற்றமையை நினைவு கூர்ந்து கொண்டாடும் விரதம்தான் காரடையார் நோன் பு

நோன் பு என்பது உண்ணாவிரதம் அல்லது தவம் என்று பொருள்படும். சுமங்கலியாக அனைத்து சுகங்களுடன் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து வழிபடும் இந்நோன் பு பெண்களுக்கே உரிய சடங்காக மங்கல மங்கையரால் நிகழ்த்தப்படுகின்றது.

கார்+அடை = காரடை. கார்அரிசியில் செய்த அடை படைத்து வழிபடுவதால் காரடையான் நோன் பு என அழைக்கப்படுகிறது. “உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா” என்று மனமுருகி வேண்டி பிரசாதத்தை உண்பார்கள்.

பாலு சரவண சர்மா

© வெளியீடு: 25.2.2011

பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்-பஞ்சாங்க கணணம்

எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம்(மே), சென்னை 45, பாரத நாடு.

தொலைபேசி: 91 44 2226 1742, 91 98403 69677 (தொடர்பு நேரம்: பகல் 1 மணிக்கு மேல்)

Email: prohithar@gmail.com

Web: www.prohithar.com

